

+1

No. of Printed Pages : 24

2352123

3457 (NS)

பதிவு எண்
Register Number

S E P 2 0 2 0

PART - III

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)

கால அளவு : 3.00 மணி நேரம்]

[மொத்த மதிப்பெண்கள் : 90

Time Allowed : 3.00 Hours]

[Maximum Marks : 90

அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

Instructions : (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.

(2) Use Blue or Black ink to write and underline and pencil to draw diagrams.

பகுதி - I/PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20

(ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

Note : (i) Answer all the questions.

(ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.

[திருப்புக / Turn over

3457 (NS)**2**

1. கணக்கியலில் எத்தனை அடிப்படைகள் உள்ளன ?

(அ) ஒன்று (ஆ) இரண்டு (இ) மூன்று (ஈ) நான்கு

There are _____ bases of Accounting.

(a) One (b) Two (c) Three (d) Four

2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது ?

(அ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

(ஆ) நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

(இ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

(ஈ) நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

Which one of the following is **not** a main objective of Accounting ?

(a) Solving tax disputes with tax authorities

(b) Systematic recording of transactions

(c) Ascertainment of the profitability of the business

(d) Ascertainment of the financial position of the business

3. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது :

(அ) முன்னெச்சரிக்கை கொள்கை

(ஆ) வணிக தனித்தன்மை கருத்து

(இ) நிறுவன தொடர்ச்சி கருத்து

(ஈ) கணக்கியல் கால அனுமானம்

The concept which assumes that a business will last indefinitely is :

(a) Conservatism

(b) Business Entity

(c) Going Concern

(d) Periodicity

4. சொத்து கணக்கு கையாள்வது :

- (அ) வருமானம் மற்றும் இலாபங்கள்
 (ஆ) தனிப்பட்ட நபர்கள்
 (இ) செலவுகள் மற்றும் இழப்புகள்
 (ஈ) சொத்துகள்

Real account deals with :

- (a) Income and gains
 (b) Individual persons
 (c) Expenses and losses
 (d) Assets

5. பொருத்துக.

- | | |
|-------------------------|-----------------------|
| (1) சொத்து | (i) சம்பளம் கொடுத்தது |
| (2) பொறுப்பு | (ii) வாடகை பெற்றது |
| (3) வருவாய் | (iii) கடனீந்தோர் |
| (4) செலவு | (iv) நிலம், கட்டடம் |
| (1) (2) (3) (4) | |
| (அ) (iv) (i) (ii) (iii) | |
| (ஆ) (iv) (iii) (ii) (i) | |
| (இ) (iii) (iv) (i) (ii) | |
| (ஈ) (ii) (iii) (iv) (i) | |

Match :

- | | |
|-------------------------|------------------------|
| (1) Asset | (i) Salaries paid |
| (2) Liability | (ii) Rent received |
| (3) Revenue | (iii) Creditors |
| (4) Expenses | (iv) Land and Building |
| (1) (2) (3) (4) | |
| (a) (iv) (i) (ii) (iii) | |
| (b) (iv) (iii) (ii) (i) | |
| (c) (iii) (iv) (i) (ii) | |
| (d) (ii) (iii) (iv) (i) | |

[திருப்புக / Turn over

3457 (NS)

4

6. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம் :

(அ) கொள்முதல் ஏடு

(ஆ) ரொக்க ஏடு

(இ) பேரேடு

(ஈ) உரிய குறிப்பேடு

Closing entries are recorded in :

(a) Purchase book

(b) Cash book

(c) Ledger

(d) Journal proper

7. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது :

(அ) அனாமத்து கணக்கு

(ஆ) ரொக்க கணக்கு

(இ) எடுப்பு கணக்கு

(ஈ) முதல் கணக்கு

The amount brought into the business by the proprietor should be credited to :

(a) Suspense account

(b) Cash account

(c) Drawings account

(d) Capital account

8. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாபவ் தயாரிக்கப்படுகிறது?

(அ) மொத்த தொகை முறை மற்றும் இருப்பு முறை

(ஆ) இருப்பு முறை

(இ) மொத்த தொகை முறை

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

Which of the following method(s) can be used for preparing trial balance ?

(a) Total and Balance method

(b) Balance method

(c) Total method

(d) All of the above

9. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும் ?

- (அ) முதல் கணக்கு
- (ஆ) பற்பல கடனீந்தோர் கணக்கு
- (இ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
- (ஈ) எடுப்புகள் கணக்கு

The account which has a debit balance and is shown in the debit column of the trial balance is :

- (a) Capital account
- (b) Sundry Creditors account
- (c) Bills Payable account
- (d) Drawings account

10. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது :

- (அ) அனைத்து சொத்துக்களின் கொள்முதல்
- (ஆ) அனைத்து சரக்குகளின் கொள்முதல்
- (இ) அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்
- (ஈ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

Purchase book is used to record :

- (a) all purchases of assets
- (b) all purchases of goods
- (c) all credit purchases of assets
- (d) all credit purchases of goods

11. மாற்று சீட்டின் நாள் மார்ச் 1, தவணைக் காலம் 2 மாதங்கள், செலுத்தற்குரிய நாள் _____.

- (அ) ஜூன் 4
- (ஆ) மே 4
- (இ) ஏப்ரல் 4
- (ஈ) மே 1

Date of bill 1st March, period of bill 2 months, due date _____.

- (a) June 4
- (b) May 4
- (c) April 4
- (d) May 1

[திருப்புக / Turn over

3457 (NS)

6

12. ரொக்க ஏடு பதிவு செய்வது :

- (அ) அனைத்து ரொக்கப் பெறுதல்கள்
- (ஆ) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
- (இ) (அ), (ஆ) ஆகிய இரண்டும்
- (ஈ) அனைத்து கடன் நடவடிக்கைகள்

The cash book records :

- (a) All cash receipts
- (b) All cash payments
- (c) Both (a) and (b)
- (d) All credit transactions

13. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போது வங்கியானது :

- (அ) ரொக்க ஏட்டில் பற்று செய்யும்
- (ஆ) வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்
- (இ) வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்
- (ஈ) வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்

When money is withdrawn from bank, the bank :

- (a) Makes Debit in the cash book
- (b) Credits customer's account
- (c) Debits customer's account
- (d) Debits and Credits customer's account

14. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள் :

- (அ) பகுதி விடு பிழைகள்
- (ஆ) விதிப்பிழைகள்
- (இ) அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
- (ஈ) குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

Errors not affecting the agreement of trial balance are :

- (a) Errors of partial omission
- (b) Errors of principle
- (c) Errors of overcasting
- (d) Errors of undercasting

15. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

- (அ) வழக்கொழிவு (ஆ) காலப்போக்கு
(இ) பயன்பாடு (ஈ) (அ), (ஆ) மற்றும் (இ)

Depreciation is caused by :

- (a) Obsolescence (b) Lapse of time
(c) Usage (d) (a), (b) and (c)

16. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் :

- (அ) முதலின வரவு
(ஆ) முதலினச் செலவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) நீள்பயன் வருவாயினச் செலவு

Amount spent on increasing the seating capacity in a cinema hall is :

- (a) Capital receipt
(b) Capital expenditure
(c) Revenue expenditure
(d) Deferred revenue expenditure

17. இருப்பு நிலைக் குறிப்பு என்பது _____.

- (அ) ஒரு பேரேடு
(ஆ) ஓர் கணக்கு
(இ) ஓர் அறிக்கை
(ஈ) ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை

Balance sheet is _____.

- (a) A ledger
(b) An account
(c) A statement
(d) Neither a statement nor an account

[திருப்புக / Turn over

3457 (NS)

8

18. கொள்முதல் செய்த சரக்குகள் நகராட்சி எல்லைக்குள் நுழையும் போது உள்ளூர் அதிகாரிகளால் விதிக்கப்படும் வரி _____.

(அ) இறக்குமதி வரி

(ஆ) துறைமுகக் கட்டணம்

(இ) நகர் நுழைவு வரி

(ஈ) கூலி

This is a tax levied by the local authority when the purchased goods enter the municipal limits :

(a) Import duty

(b) Dock charges

(c) Octroi

(d) Wages

19. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது :

(அ) இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

(ஆ) இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

(இ) மேற்கண்ட இரண்டிலும்

(ஈ) வியாபாரக் கணக்கின் பற்றுப் பக்கத்தில்

Accrued interest on investment will be shown :

(a) On the credit side of profit and loss account

(b) On the assets side of balance sheet

(c) Both (a) and (b)

(d) On the Debit side of trading account

20. TALLY என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது :

(அ) திருத்தியமைக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

(ஆ) உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

(இ) ஆயத்த கணக்கியல் மென்பொருள்

(ஈ) உள்கட்டமைக்கப்பட்ட மென்பொருள்

TALLY is an example of :

(a) Customised accounting software

(b) Tailor-made accounting software

(c) Ready-made accounting software

(d) In-built accounting software

பகுதி - II/PART - II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில்
வினா எண் 30-க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 7x2=14

Note : Answer any seven questions in which question no. 30 is compulsory.

21. கணக்கியலை வரையறுக்கவும்.
Define accounting.

22. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?
What is "Full Disclosure Principle" of Accounting ?

23. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு
என்று வகைப்படுத்துக.

- | | |
|------------------------|----------------------------|
| (அ) முதல் | (ஆ) உள் ஏற்றிச் செல் செலவு |
| (இ) ரொக்கம் | (ஈ) வங்கி |
| (உ) தள்ளுபடிப் பெற்றது | (ஊ) கொள்முதல் |
| (எ) கட்டடம் | (ஏ) சுதாகர் |

Classify the following into personal, real and nominal accounts.

- | | |
|-------------------------|----------------------|
| (a) Capital | (b) Carriage inwards |
| (c) Cash | (d) Bank |
| (e) Commission received | (f) Purchases |
| (g) Building | (h) Sudhakar |

24. பின்வரும் நடவடிக்கைகளை 2017 டிசம்பர் மாதத்திற்கான குமாரின் கொள்முதல்
ஏடுகளில் பதிவு செய்க.

		₹
2017		
டிசம்பர் 1	சுமதியிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது	17,800
டிசம்பர் 6	மணியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது	7,000
டிசம்பர் 21	இரகுநாதனிடமிருந்து கடனுக்கு வாங்கியது	10,000
டிசம்பர் 25	ராணியிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	5,000

Enter the following transactions in the purchases book of Kumar an automobile dealer, for the month of December, 2017.

		₹
2017		
Dec. 1	Bought from Sumathi gear boxes on credit	17,800
Dec. 6	Purchased goods on credit from Mani	7,000
Dec. 21	Purchased goods on credit from Raghunathan	10,000
Dec. 25	Bought goods from Rani for cash	5,000

[திருப்புக / Turn over

3457 (NS)**10**

25. சாதாரண ரொக்க ஏடு என்றால் என்ன?
What is simple cash book ?

26. கீழ்க்கண்ட பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளை திருத்தவும்.

(அ) விற்பனை ஏட்டில் ₹ 100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

(ஆ) கொள்முதல் ஏட்டில் ₹ 400 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

The following errors were detected before the preparation of Trial balance. Rectify them.

(a) Sales book is undercast by ₹ 100.

(b) Purchases book is overcast by ₹ 400.

27. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நேர்க்கோட்டு முறையில் ஆண்டு தேய்மானத் தொகையை கணக்கிடுக.

சொத்தின் அடக்கவிலை ₹ 10,000

எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 வருடங்கள்

எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ₹ 2,000

Find out the amount of depreciation under straight line method from the following details.

Original cost of the asset = ₹ 10,000

Estimated life of the asset = 10 years

Estimated scrap value at the end = ₹ 2,000

28. கணக்கியல் மென்பொருளின் வகைகள் யாவை?
What are the types of accounting software ?

29. ரொக்க ஏட்டின் படி இருப்பு ₹ 2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கி கட்டணம் ₹ 50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில், வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன?

Balance as per cash book is ₹ 2,000. Bank charges of ₹ 50 debited by the bank is not yet shown in the cash book. What is the bank statement balance now ?

30. கால்நடைகளின் மதிப்பைக் கணக்கிட எத்தேய்மான முறை பின்பற்றப்படுகிறது?
Which method of depreciation is used for live stock ?

பகுதி - III/PART - III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 40-க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 7x3=21

Note : Answer any seven questions in which question no. 40 is compulsory.

31. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
Give the golden rules of double entry accounting system.

32. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மணி அவர்களின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

2018		₹
மார்ச் 3	ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	25,000
8	ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை செய்தது	28,000
18	வாடகை செலுத்தியது	500

Enter the following transactions in the journal of Mani, who is dealing in textiles.

2018		₹
March 3	Bought goods for cash	25,000
8	Sold goods for cash	28,000
18	Paid Rent	500

33. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, ரொக்க கணக்கில் எடுத்து எழுதுக.

2016		₹
ஜூன் 1	ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	1,10,000
10	கூடுதல் முதல் இட்டது	50,000
28	சொந்த செலவுக்கு ரொக்கம் எடுத்துக் கொண்டது	20,000

Give journal entries and post them to cash account.

2016		₹
June 1	Commenced business with cash	1,10,000
10	Introduced additional capital	50,000
28	Withdrawn for personal use	20,000

[திருப்புக / Turn over

3457 (NS)

12

34. (அ) வரையறுக்கவும் - இருப்பாய்வு

(ஆ) கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப் பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிக.

- | | |
|-------------------------|----------------------------|
| (i) வெளித்துக்குக் கூலி | (ii) விற்பனைத் திருப்பம் |
| (iii) விற்பனை | (iv) கொள்முதல் |
| (v) வாராக் கடன் | (vi) வட்டி செலுத்தியது |
| (vii) எடுப்புகள் | (viii) கொள்முதல் திருப்பம் |

(a) Define - Trial Balance.

(b) State whether the balance of the following accounts should be placed in the debit or the credit column of the trial balance.

- | | |
|-----------------------|------------------------|
| (i) Carriage outwards | (ii) Sales returns |
| (iii) Sales | (iv) Purchases |
| (v) Bad debts | (vi) Interest paid |
| (vii) Drawings | (viii) Purchase return |

35. பின்வரும் நடவடிக்கைகளை 2018 டிசம்பர் மாதத்திற்கான கண்ணனின் விற்பனை ஏடுகளில் பதிவு செய்க.

2018	₹
டிசம்பர் 4 இராணிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை	15,200
10 சரண்யாவிற்கு கடனுக்கு சரக்கு விற்பனை	12,500
17 உசேனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை	13,250

Enter the following transactions in the Sales book of Kannan for the month of December 2018.

2018	₹
Dec. 4 Sold goods to Rani on Credit	15,200
Dec. 10 Sold goods on Credit to Saranya	12,500
Dec. 17 Sold goods to Hussain on Credit	13,250

36. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு ராம் என்பவரின் ஏடுகளில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.

2017		₹
செப்டம்பர்	1 கையிருப்பு ரொக்கம்	2,500
	2 அஞ்சல் செலவு செய்தது	314
	8 இரயில் கட்டணம் செலுத்தியது	280
	10 கணிப்பொறி பழுது பார்த்தது	405
	12 அச்சுக் கட்டணம் செலுத்தியது	500
	16 வாடிக்கையாளர்களுக்கு சிற்றுண்டி கொடுத்தது	72
	20 பேனா மற்றும் மை வாங்கியது	183
	22 பயணச் செலவுக்கு கொடுத்தது	75

Prepare analytical Petty cash book in the books of Ram from the following transactions.

2017		₹
Sept.	1 Balance in hand	2,500
	2 Postage	314
	8 Railway freight	280
	10 Repairs to computer	405
	12 Printing charges	500
	16 Refreshments to customers	72
	20 Pen and ink purchased	183
	22 Paid Transport charges	75

37. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் மூன்றை கூறுக.
State any three causes of disagreement between the balance as per bank column of cash book and bank statement.

38. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.

1.1.2018 அன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் வாங்கியது ₹ 38,000.

1.1.2018 அன்று பழுது பார்த்தல் செலவு செய்தது ₹ 12,000.

இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 4 ஆண்டுகள்.

எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ₹ 6,000.

Calculate the rate of depreciation under straight line method from the following information.

Purchased second hand machinery on 1.1.2018 for ₹ 38,000.

On 1.1.2018 spent ₹ 12,000 on its repairs.

Expected useful life of machine is 4 years. Estimated residual value ₹ 6,000.

[திருப்புக / Turn over

3457 (NS)

14

39. சஞ்சயின் ஏடுகளில் 31 டிசம்பர் 2017 ம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

விவரம்	₹	விவரம்	₹
தொடக்க சரக்கிருப்பு	570	கொள்முதல்	15,800
விற்பனை	26,200	கொள்முதல் திருப்பம்	90
விற்பனை திருப்பம்	60	இறுதிச் சரக்கிருப்பு	860

Prepare Trading Account in the books of Mr. Sanjay for the year ended 31st December 2017.

Particulars	₹	Particulars	₹
Opening stock	570	Purchases	15,800
Sales	26,200	Purchase returns	90
Sales returns	60	Closing stock	860

40. ஒரு வியாபாரி வங்கி சரிக்கட்டும் பட்டியலைத் தவறாக தயாரித்துள்ளார். ரொக்க ஏட்டின்படியான சரியான இருப்பைக் கண்டறிய அவருக்கு உதவுக.

விவரம்	தொகை ₹	தொகை ₹
வங்கி அறிக்கையின் படி இருப்பு		20,000
கூட்டுக: விடுத்த காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தவில்லை	5,000	5,000
		25,000
கழிக்க : செலுத்திய காசோலை இன்னும் வசூலிக்கப்படவில்லை	20,000	
மறுக்கப்பட்ட காசோலை	10,000	30,000
ரொக்க ஏட்டின்படி இருப்பு (பாதகமானது)		– 5,000

A Trader prepared a Bank Reconciliation Statement incorrectly. Help him to prepare a correct Bank Reconciliation Statement as per Cash Book.

Particulars	Amount ₹	Amount ₹
Balance as per Bank Statement		20,000
Add : Cheque issued but not presented for payment	5,000	5,000
		25,000
Less : Cheque deposited into Bank but not yet collected	20,000	
Dishonour of a cheque	10,000	30,000
Balance as per Cash Book (unfavourable)		– 5,000

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

7x5=35

Note : Answer all the questions.

41. (அ) நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.

அல்லது

(ஆ) பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சம்பாந்தினை தயார் செய்க.

- முருகன் ₹ 80,000 பணத்துடன் தொழிலைத் தொடங்கினார்
- ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ₹ 30,000
- ரொக்கமாக வழங்கிய சம்பளம் ₹ 5,000
- குமாரிடமிருந்து சரக்கு வாங்கியதற்கு, பணம் வைப்பு இயந்திரம் மூலமாக செலுத்தப்பட்டது ₹ 5,000
- கூடுதல் முதல் இட்டது ₹ 10,000

(a) Discuss the role of an accountant in the modern business world.

OR

(b) Prepare accounting equation for the following transactions :

- Murugan commenced business with cash ₹ 80,000.
- Purchased goods for cash ₹ 30,000.
- Paid salaries by cash ₹ 5,000.
- Bought goods from Kumar for ₹ 5,000 and deposited the money in CDM.
- Introduced additional capital of ₹ 10,000.

[திருப்புக / Turn over

3457 (NS)

16

42. (அ) பின்வரும் நடவடிக்கைகளை இரவி ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

2017

₹

ஜனவரி

1	ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	3,00,000
2	ராஜுவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது	1,00,000
3	வங்கியில் ரொக்கம் செலுத்தியது	2,00,000
20	வங்கியில் கடன் பெற்றது	1,00,000
22	சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது	800

அல்லது

- (ஆ) கீழ்க்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிசுட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக.

	விவரம்	₹
(i)	ரொக்க ஏட்டின்படி மேலவரைப்பற்று	10,000
(ii)	செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	5,000
(iii)	விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது	1,000
(iv)	வங்கி வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது	500
(v)	வங்கி பற்று வைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி	1,000
(vi)	வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை	300

- (a) Ravi has a hotel. The following transactions took place in his business. Journalise them.

2017

₹

Jan.	1	Started business with cash	3,00,000
	2	Purchased goods from Rajiv on credit	1,00,000
	3	Cash deposited with the bank	2,00,000
	20	Borrowed loan from bank	1,00,000
	22	Withdrew from bank for personal use	800

OR

- (b) From the following information prepare bank reconciliation statement as on 31st December 2017 to find out the balance as per bank statement.

	Particulars	₹
(i)	Overdraft as per cash book	10,000
(ii)	Cheques deposited but not yet credited	5,000
(iii)	Cheque issued but not yet presented for payment	1,000
(iv)	Payment received from the customer directly by the bank	500
(v)	Interest on overdraft debited by bank	1,000
(vi)	Amount wrongly debited by bank	300

43. (அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்தெழுதவும்.

2017

அக்டோபர்

18	வியாபார செலவுகளை ரொக்கமாக செலுத்தியது	1,000
25	தபால் தலைகள் ரொக்கத்திற்கு வாங்கியது	100
30	கழிவு பெற்றது	6,000
30	வாடகை ரொக்கமாக செலுத்தியது	4,000

அல்லது

- (ஆ) வியாபாரி ஒருவரின் 31.12.16 அன்றைய இருப்பாய்வின்படி பற்பல கடனாளிகள் ₹ 50,000

சரிகட்டுதல்கள் :

- (i) வாராக்கடன் ₹ 1,000 போக்கெழுதவும்
(ii) 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்
(iii) 2% கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும்.

இவ்விவரம் வியாபாரியின் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

- (a) Journalise the transactions given below and post them to ledger.

	₹
2017	
Oct. 18	Paid trade expenses 1,000
25	Bought postage stamps 100
30	Commission received 6,000
30	Rent paid 4,000

OR

[திருப்புக / Turn over

3457 (NS)

18

- (b) The trial balance of a trader on 31st December 2016, shows Sundry debtors as ₹ 50,000.

Adjustments :

- (i) Write off ₹ 1,000 as bad debts.
- (ii) Provide 5% for doubtful debts.
- (iii) Provide 2% for discount on debtors.

Show how these items will appear in the Profit and Loss account and Balance sheet of the trader.

44. (அ) பாலன் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி கீழ்க்கண்ட பேரேட்டு இருப்புகளைத் தருகிறது. அவற்றிலிருந்து 31.12.16 ஆம் நாளன்றைய இருப்பாய்வு தயாரிக்கவும்.

	₹		₹
கணிப்பொறிகள்	26,000	நிலம்	30,000
ஓட்டுநர்கள் ஊதியம்	4,000	வங்கிக் கடன்	15,000
வரிகளும் காப்பீடும்	16,500	கட்டணம் பெற்றது	18,150
எரிபொருள் மற்றும் சக்தி	2,000	முதல்	53,850
வரிகளும் மற்றும் வீதங்களும்	1,500	விளம்பரம்	7,000

அல்லது

- (ஆ) ஜனவரி 1, 2015 அன்று வெளிநாட்டிலிருந்து கொதிகலன் ஒன்று ₹ 10,000 -க்கு வாங்கப்பட்டது. கப்பல் ஏற்றுக் கட்டணம் ₹ 2,000 இறக்குமதி வரி ₹ 7,000 மற்றும் நிறுவுதல் செலவிற்காக ₹ 1,000 செலவிடப்பட்டது. குறைந்த செல் இருப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் எனக் கொண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன. கொதிகலன் க/கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தயாரிக்கவும்.

- (a) Balan who has a car driving school gives you the following ledger balances. Prepare trial balance as on 31st December, 2016.

	₹		₹
Computer	26,000	Freehold Land	30,000
Salaries to drivers	4,000	Bank loan	15,000
Taxes and insurance	16,500	Fees received	18,150
Fuel and power	2,000	Capital	53,850
Rent and rates	1,500	Advertisement	7,000

OR

- (b) A boiler was purchased on 1st January 2015 from abroad for ₹ 10,000. Shipping and forwarding charges amounted to ₹ 2,000. Import duty ₹ 7,000 and installation amounted to ₹ 1,000. Calculate depreciation for the first 3 years @ 10% p.a. on diminishing balance method assuming that the accounts are closed on 31st December each year. Show the boiler account for the first three years.

45. (அ) பின்வரும் நடவடிக்கைகளை 2017 ஜனவரி மாதத்திற்கான சுமன் மின்னணு விற்பனையகத்தின் துணை ஏடுகளில் பதிவு செய்க.

2017

ஜனவரி 2 இராஜ் மின்னணுப் பொருள் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது.

ஒன்று ₹ 5,500 வீதம் 20 கைப்பேசிகள்.

ஒன்று ₹ 14,500 வீதம் 10 வண்ணத் தொலைக்காட்சிகள்.

ஜனவரி 5

ரூபி நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது.

ஒன்று ₹ 1,650 வீதம் 10 வானொலிப் பெட்டிகள்.

ஒன்று ₹ 2,500 வீதம் 8 ஒலிப்பதிவு பெட்டிகள்.

இரண்டிலும் 10% வியாபாரத் தள்ளுபடி கழிக்கவும்.

ஜனவரி 10

பழுதின் காரணமாக இராஜ் மின்னணுப் பொருள் நிறுவனத்திற்கு 4 கைப்பேசிகள் திருப்பி அனுப்பப்பட்டன ரொக்கம் பெறப்படவில்லை.

ஜனவரி 20

சுகந்தி நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது.

ஒன்று ₹ 3,700 வீதம் 10 வானொலிப் பெட்டிகள்.

ஒன்று ₹ 27,000 வீதம் 2 சோனி வண்ணத் தொலைக்காட்சிகள்.

இரு நடவடிக்கைக்கும் வியாபாரத் தள்ளுபடி 5% கழிக்கவும்.

அல்லது

(ஆ) கணேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

விவரம்	₹	விவரம்	₹
சரக்கிருப்பு (1.1.17)	8,000	வாராக்கடன்	1,200
கொள்முதல்	22,000	வியாபார செலவுகள்	1,200
விற்பனை	42,000	அளித்த தள்ளுபடி	600
கொள்முதல் மீதான செலவுகள்	2,500	கழிவு கொடுத்தது	1,100
நிதிசார் செலவுகள் செலுத்தியது	3,500	விற்பனை செலவுகள்	600
விற்பனை மீதான செலவுகள்	1,000	அலுவலக வாகனங்கள் மீதான பழுதுபார்ப்புச் செலவு	600

2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹ 4,500.

[திருப்புக / Turn over

3457 (NS)

20

- (a) Enter the following transactions in the proper subsidiary books of Suman who is dealing in electronic goods for the month of January 2017.

2017

- Jan. 2 Purchased from M/s Raj Electronics on credit
20 cell phones @ ₹ 5,500 per piece.
10 colour TVs @ ₹ 14,500 per piece.
- Jan. 5 Purchased from M/s Ruby Electronics on credit
10 radios @ ₹ 1,650 per piece.
8 tape recorders @ ₹ 2,500 per piece.
Trade discount on all items @ 10%
- Jan. 10 Returned to M/s Raj Electronics 4 cell phones damaged and cash not received.
- Jan. 20 Purchased from M/s Suganthi Electronics on credit
10 radios @ ₹ 3,700 per piece.
2 Sony colour TVs @ 27,000 per piece.
Trade discount @ 5% on all items.

OR

- (b) From the following balances obtained from the books of Mr. Ganesh, prepare Trading and Profit and Loss account.

Particulars	₹	Particulars	₹
Stock on 01.01.2017	8,000	Bad debts	1,200
Purchases for the year	22,000	Trade expenses	1,200
Sales for the year	42,000	Discount allowed	600
Expenses on purchases	2,500	Commission allowed	1,100
Financial charges paid	3,500	Selling expenses	600
Expenses on sale	1,000	Repairs on office vehicles	600

Closing Stock on December 31.12.2017 was ₹ 4,500.

46. (அ) சந்திரன் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பதிவு செய்க.

2017

நவம்பர்

₹

1	ரொக்க இருப்பு	22,000
2	ரொக்க விற்பனை	14,000
3	கோவிந்தனுக்கு கடனுக்கு விற்பனை	12,000
4	பலராமனிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது	27,000
5	ரொக்க கொள்முதல்	8,800
8	கோவிந்தனிடமிருந்து 2% ரொக்க தள்ளுபடி கழித்தது போக மீதி தொகைப் பெறப்பட்டது.	
12	பலராமனுக்கு ₹ 26,800 பணம் செலுத்தி அவர் கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது.	
15	சொந்த தேவைக்கு பணம் எடுத்தது	4,000
28	ரொக்கம் வங்கியில் செலுத்தியது	5,000
29	மதன் தர வேண்டியது ₹ 5,000, ₹ 4,800 செலுத்தி அவர் கணக்கை தீர்த்துக் கொண்டார்.	
30	சம்பளம் ரொக்கமாக அளித்தது	4,000

அல்லது

[திருப்புக / Turn over

3457 (NS)

22

(ஆ) இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.

- (i) விற்பனை ஏட்டின் மொத்தம் ₹ 2,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
- (ii) இயந்திரம் ₹ 3,000 -க்கு கொள்முதல் செய்தது கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
- (iii) மதிக்கு ₹ 45 -க்கு சரக்கு விற்பனை அவரது கணக்கில் ₹ 54 என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
- (iv) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தம் ₹ 200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
- (v) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ₹ 1,122 பேரேட்டில் ₹ 1,222 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.

(a) Enter the following transaction in Chandran's cash book with cash and discount column.

2017		₹
Nov. 1	Cash balance	22,000
2	Cash sales	14,000
3	Credit sales to Govindan	12,000
4	Credit purchases from Balaraman	27,000
5	Cash purchases	8,800
8	Govindan settled his account @ 2% cash discount.	
12	Paid Balaraman ₹ 26,800 and settled his account.	
15	Cash withdrawn for personal expenses	4,000
28	Cash paid into Bank	5,000
29	Received from Madhan ₹ 4,800 in settlement of his account for	5,000
30	Paid salaries in cash	4,000

OR

- (b) Pass journal entries to rectify the following errors located after the preparation of the Trial balance. Assume that there exists a Suspense account.
- The total of sales book was undercast by ₹ 2,000.
 - The purchase of machinery for ₹ 3,000 was entered in the purchases book.
 - A credit sale of goods for ₹ 45 to Mathi was posted in his account as ₹ 54.
 - The purchases returns book was overcast by ₹ 200.
 - The total of sales book ₹ 1,122 were wrongly posted in the ledger as ₹ 1,222.

47. (அ) கீழ்க்கண்டவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்துக.

- தணிக்கைக் கட்டணம் செலுத்தியது ₹ 10,000
- தொழிலாளர் நலனுக்காகச் செய்த செலவு ₹ 5,000
- நிறுவன வாகனத்தின் மீதான பராமரிப்புச் செலவு ₹ 2,000
- பழைய இயந்திரம் வாங்கி பழுதுபார்த்தச் செலவு ₹ 3,000
- ஆலை வாடகைச் செலுத்தியது ₹ 12,000

அல்லது

(ஆ) P செள்ளின் பேரேட்டிலிருந்து 2016 மார்ச் 31 க்கான பின்வரும் இருப்புகள் பெறப்பட்டன. அவரின் வியாபாரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

விவரம்	₹	விவரம்	₹
சரக்கிருப்பு (1.4.2015)	10,000	விற்பனை	3,00,000
கொள்முதல்	1,60,000	உள்திருப்பம்	16,000
கூலி	30,000	வெளிதிரும்பம்	10,000
உள்தூக்குக் கூலி	10,000	எரிவாயு மற்றும் எரிசக்தி	8,000
உள் ஏற்றிச்செல் செலவு	8,000		

கூடுதல் தகவல்கள் :

- 31.3.2016 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ₹ 20,000
- கொடுபட வேண்டிய கூலி ₹ 4,000
- முன்கூட்டிச் செலுத்திய எரிவாயு மற்றும் எரிசக்தி ₹ 1,000

[திருப்புக / Turn over

3457 (NS)

24

- (a) Identify the following items into capital or revenue.
- Audit fees paid ₹ 10,000.
 - Labour welfare expenses ₹ 5,000.
 - ₹ 2,000 paid for servicing the company vehicle.
 - Repair to furniture purchased, second hand ₹ 3,000.
 - Rent paid for the factory ₹ 12,000.

OR

- (b) Prepare trading account from the following ledger balances presented by P. Sen as on 31st March 2016.

Particulars	₹	Particulars	₹
Stock (1.4.2015)	10,000	Sales	3,00,000
Purchases	1,60,000	Returns inward	16,000
Wages	30,000	Returns outward	10,000
Carriage inwards	10,000	Gas and Fuel	8,000
Freight inwards	8,000		

Additional information :

- Stock on 31st March 2016 ₹ 20,000.
- Outstanding wages amounted to ₹ 4,000.
- Gas and fuel was paid in advance for ₹ 1,000.

- o O o -



www.Padasalai.Net

படங்களை தொடுக! பாடசாலை வலைதளத்தை சமூக ஊடகங்களில் பின்தொடர்க!! உடனுக்குடன் புதிய செய்திகளை Notifications-ல் பெறுக!



YouTube



Zoom



Touch Below Links



Download!

12th Standard	Syllabus	Books	Study Materials – EM	Study Materials - TM	Practical	Online Test (EM & TM)
	Monthly Q&A	Mid Term Q&A	Revision Q&A	PTA Book Q&A	Centum Questions	Creative Questions
	Quarterly Exam	Half Yearly Exam	Public Exam	NEET		

11th Standard	Syllabus	Books	Study Materials – EM	Study Materials - TM	Practical	Online Test (EM & TM)
	Monthly Q&A	Mid Term Q&A	Revision Q&A	Centum Questions	Creative Questions	
	Quarterly Exam	Half Yearly Exam	Public Exam	NEET		

10th Standard	Syllabus	Books	Study Materials - EM	Study Materials - TM	Practical	Online Test (EM & TM)
	Monthly Q&A	Mid Term Q&A	Revision Q&A	PTA Book Q&A	Centum Questions	Creative Questions
	Quarterly Exam	Half Yearly Exam	Public Exam	NTSE	SLAS	

9th Standard	Syllabus	Books	Study Materials	1st Mid Term	2nd Mid Term	3rd Mid Term
	Quarterly Exam	Half Yearly Exam	Annual Exam	RTE		

8th Standard	Syllabus	Books	Study Materials	1st Mid Term	2nd Mid Term	3rd Mid Term
	Term 1	Term 2	Term 3	Public Model Q&A	NMMS	Periodical Test

7th Standard	Syllabus	Books	Study Materials	1st Mid Term	2nd Mid Term	3rd Mid Term
	Term 1	Term 2	Term 3	Periodical Test	SLAS	

6th Standard	Syllabus	Books	Study Materials	1st Mid Term	2nd Mid Term	3rd Mid Term
	Term 1	Term 2	Term 3	Periodical Test	SLAS	

1st to 5th Standard	Syllabus	Books	Study Materials	Periodical Test	SLAS	
	Term 1	Term 2	Term 3	Public Model Q&A		

Exams	TET	TNPSC	PGTRB	Polytechnic	Police	Computer Instructor
	DEO	BEO	LAB Asst	NMMS	RTE	NTSE

Portal	Matrimony	Mutual Transfer	Job Portal
---------------	---------------------------	---------------------------------	----------------------------

Volunteers	Centum Team	Creative Team	Key Answer Team
-------------------	-----------------------------	-------------------------------	---------------------------------

Downloads	LESSON PLAN	Department Exam	Income Tax	Forms & Proposals	Fonts	Downloads
	Proceedings	GO's	Regulation Orders	Pay Orders	Panel	



Padasalai – Official Android App – [Download Here](#)



Kindly Send Your Study Materials, Q&A to our Email ID – Padasalai.net@gmail.com